

KEY FACTS DOCUMENT

BFCA - வெளிநாட்டு நாணய வணிகக் கணக்கு



தகைமை	இலங்கைக்கு வெளியே வசிப்பவரிடமிருந்து அந்நியச் செலாவணியை சம்பாதிக்கும் இலங்கையில் வசிக்கும் பின்வரும் நபர்கள் இலங்கையில் வசிக்கும் தனிநபர் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு தனியுரிமை அல்லது கூட்டாண்மை, உரிமையாளர் அல்லது பெரும்பாலான பங்குதாரர் இலங்கையில் வசிப்பவர்களாக இருந்தால் (இரண்டு பங்குதாரர்களுடன் கூட்டாண்மை இருந்தால், குறைந்தபட்சம் ஒரு பங்குதாரராவது இலங்கையில் வசிப்பவராக இருக்க வேண்டும்) இலங்கையில் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட இலங்கைக்கு வெளியே இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் தொடர்புடைய அமைச்சின் செயலாளர் அல்லது பொருத்தமான அதிகாரசபையின் பரிந்துரையுடன் கூடிய ஒரு அரச நிறுவனம் இறந்த நபரின் சொத்துக்களின் நிர்வாகம் முடியும் வரை, AD உடன் BFCA ஐ பராமரித்த இறந்த நபரின் சொத்துக்களின் நிர்வாகி அல்லது நிறைவேற்றுனர் மற்றும் நடவடிக்கைகள் முடியும் வரை, AD உடன் BFCA ஐ பராமரித்த ஒரு நிறுவனத்தின் பெறுநர் அல்லது கலைப்பாளர். அரசசாரா நிறுவனங்கள் BFCA-வைத் திறந்து பராமரிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
பிரதான அம்சங்கள்	நடைமுறை கணக்குகள்/ சேமிப்பு/ தவணைக்கால வைப்பு போன்ற கணக்கு வகைகளில் திறக்கலாம் உரிமைத்துவத்தை கூட்டாக வைத்திருக்க முடியாது (குடியேறியவர் மற்றொரு குடியேற்றக்காரருடன் கூட்டுக் கணக்கை வைத்திருக்கலாம்) குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் மட்டுமே பேணப்படும் BFCA-வை மிகையாகப் பெற முடியாது. டெபிட் அட்டை வசதி

நன்மைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்	வட்டி தினமும் திரட்டப்பட்டு மாதந்தோறும் கணக்கு இருப்பில் வரவு வைக்கப்படும். எந்தவொரு வெளிப்புறப் பணப் பரிமாற்றமும். வழிகாட்டுதலில் அனுமதிக்கப்பட்டுள்ளவாறு பயண நோக்கங்களுக்காக 5,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயத்தை திரும்பப் பெறுதல் அந்நிய செலாவணி ஈட்டுபவர்களுக்கு வெளிநாட்டு நாணயக் கடன்கள். ஆன்லைன் வங்கி மூலம் 24X7 கணக்கைப் பார்க்கும் அணுகல் வசதி BFCA நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதங்கள்
கணக்கைத் திறக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்	அருகிலுள்ள DFCC வங்கிக் கிளையை நாடவும்.
தேவையான ஆவணங்கள்	தேவையான ஆவணங்கள் அதன் தகுதியைப் பொறுத்து வேறுபடும். எனவே, உங்களுக்கு அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்
கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்	கட்டண விபரத்தில் குறிப்பிடப்பட்ட வழக்கமான கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்- தயவுசெய்து பார்க்கவும் https://www.dfcc.lk/interest-rates/
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்	CBSL உத்தரவுகளின்படி, தயாரிப்பு தகவல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்படும். எனவே, அண்மைக்கால தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிந்து கொள்ள உங்களுக்கு அருகிலுள்ள DFCC கிளையைத் தொடர்புகொள்ளவும். நடைமுறையில் உள்ள CBS வழிகாட்டுதல்களுக்கு, மார்ச் 18, 2021 திகதியிட்ட 2021 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உத்தரவை தயவுசெய்து பார்வையிடவும்

கணக்கு பரிவர்த்தனைகள் பற்றிய விளக்கங்கள் மற்றும் விசாரணை	தொடர்பு வழிகள்: 24/7 துரித சேவை 0112 350000 மின்னஞ்சல்: care@dfccbank.com DFCC வங்கியின் எந்தக் கிளையிலும் தேவையான உதவி கிடைக்கின்றது பதில் நடவடிக்கை நேரம்: 24 மணித்தியாலங்களுக்குள்
முறைப்பாடுகள் கையாளப்படும் நடைமுறை	உங்களுடைய முறைப்பாடு 01 பணித்தினத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், 02 பணித்தினங்களுக்குள் செயல்படுத்தப்படும். சில பிரச்சனைகளுக்கு இதை விட நீண்ட காலம் எடுக்கக்கூடும். நியாயமான காலத்திற்குள் திருப்தியான பதில் ஏதும் உங்களுக்கு கிடைக்காவிட்டால், தயவு செய்து எம்மைத் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: care@dfccbank.com எமது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதனுடாக: 0112 350000 நிதியியல் குறைகேள் அதிகாரி நிதியியல் குறைகேள் அதிகாரி இல. 1, பெதெஸ்தா பிளேஸ், மிலாகிரிய, கொழும்பு 05 தொ.பே: (011) 2 595624 மின்னஞ்சல்: fosril@sltnet.lk இணையத்தளம்: www.financialombudsman.lk இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் நுகர்வோர் உறவுகள் திணைக்களம் https://www.cbsl.gov.lk/en/fcrd